[1978 மார்ச் 11

2. வினாக்கள்—விடைகள்.

உடுக்குறியிட்ட வினாக்கள்

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய வேண்டுகோளுக்கிணங்க வினாக்கள் 526-ம் 527-ம் ஒத்திவைக்கப் பெறுகின்றன.

வினாக்கள் 506, 507, 508 ஆகியவை மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டபடி தள்ளிவைக்கப் பெறுகின்றன.

திருவில்லிப்புத்தூர் தொகுதியில் இறவைப்பாசனத் திட்டம்.

*509 வினா—திரு. இரா. தாமரைக்கனி: மாண்புமிகு உணவு-கூட்டுறவுத் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா—

திருவில்லிப்புத்தூர் தொகுதியில், வரண்டு கிடக்கும் பம்பு செட்டு கிணறுகளை ஆழ்கிணறு, குழாய் இறவைத் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை ஏதேனும் எடுக்கப் பட்டுள்ளதா?

மாண்புமிகு திரு. க. உரா. எட்மண்ட்: திருவில்லிபுத்தூர் தொகுதியில் நிலநீர் சான்று கிடைத்ததும் வரண்ட கிணறுகளை ஆழப்படுத்த நீண்டகாலக் கடன்கள் வழங்கப்படும்.

திரு. இரா. தாமரைக்கனி: திருவில்லிபுத்தூர் தொகுதியில் வரண்டு கிடக்கும் பம்புசெட் கிணறுகளை, ஆழ்கிணறுகள் குழாய் இறைவைத் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி கிடைக்கும். ஆகவே அரசு விரைவிலே அதற்கு ஆவன செய்யுமா?

மாண்புமிகு திரு. க. உரா. எட்மண்ட்: பேரவைத் தலைவர் அவர்களே, திருவில்லிபுத்தூர் நிலவளவங்கியின் மூலமாக 28—2—1977 வரையில் 1,226 புதிய கிணறுகளைத் தோண்ட, பம்பு செட்டுகளை அமைக்க 56.52 லட்சம் ரூபாய் நீண்டகாலக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் கிணறுகளை ஆழப்படுத்த வேண்டுமென விவசாயிகள் அணுகியுள்ளார்கள். ஆனால் நிலநீர் சான்றிதழ் இல்லாததால் கடன்கள் வழங்க இயலவில்லை.

1978 மார்ச் 11]

திரு. க. சுப்பு : திருவில்லிப்புத்தூர் கூட்டறவுக் கடன் வங்கியின் மூலமாக வழங்கப்பட்ட கடன்களை வைத்து வெட்டப்பட்ட கிணறுகளில் தண்ணீர் இல்லை, அப்படி தண்ணீர் இல்லாத காரணத்தால் கொடுக்கப்பட்ட கடன்களை ரத்து செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா?

மாண்புமிகு திரு. க. உரா. எட்மண்ட் : அப்படிப்பட்ட குறிப்பு எதுவும் அரசிடம் இப்போது இல்லை.

திரு. எம். எம். ஏ. ரசாக்: பேரவைத் தலைவர் அவர்களே, இதற்கு முன்னாலே கடன்கள் வாங்கி வெட்டிய கிணறுகளில் தண்ணீர் இல்லை. அப்படித் தண்ணீர் இல்லாத கிணறுகளைப் பொறுத்தவரையில் வாங்கிய கடன்களை வசூல் செய்யாமல் நிறுத்திவைக்க அரசு முன்வருமா?

மாண்புமிகு திரு. க. உரா. எட்மண்ட் : பேரவைத் தலைவர் அவர்களே, கடன் வசூலை வேண்டுமென்றால் நிறுத்திவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம்.

திரு. செ. சதாசிவம் : தலைவர் அவர்களே, பொதுப்படையாக இந்த அடிப்படையிலே கொடுக்கப்பட்ட கடன்கள் அந்தக் கிணறுகளிலே சரியான முறையிலே தண்ணீர் இல்லாத அளவிலே இருக்குமானால் அந்தக் கடன்களைத் தள்ளிவிடுவதற்கு முன்பே அரசு திட்டமிட்டிருந்ததே, அது இப்போது எப்படி இருக்கிறது என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. க. உரா. எட்மண்ட் : தலைவர் அவர்களே, ஃபெயில்ட் வெல்ஸ் என்ற முறையிலே கிணறுகள் தோண்டி தண்ணீர் இல்லாதுபோனால் அந்தக் கிணறுகளுக்காகக் கொடுக்கப்பட்ட கடன்களை ஒத்திவைக்க வேண்டுமா வேண்டாமா அல்லது ரத்துசெய்ய வேண்டுமா வேண்டாமா என்பதைப்பற்றி அரசு பரிசீலித்து ரத்து செய்யவேண்டிய அவசியம் இல்லை என்று முடிவு எடுத்து இருக்கிறது.

திரு. மு. அம்பிகாபதி: தலைவர் அவர்களே, கிணறுகள் வெட்டுவதற்காக என்று கடன்கள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் கடன்களை வாங்கி கிணறுகளை வெட்டியபிறகு தண்ணீர் இல்லை. அப்படி தண்ணீர் இல்லையென்று தெரிகிறபோது அந்தக்

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY TRUTH ALONE TRIUMPHS வாய்மையே வெல்லும்

கடன்களை ரத்துசெய்ய வேண்டுமே தவிர, இப்படி ஒத்தி வைப்பது சரியல்ல. ஆகவே தண்ணீர் இல்லாத கிணறுகளாக இருந்தால் கொடுக்கப்பட்ட கடன்களை ரத்துசெய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா?

மாண்புமிகு திரு. க. உரா. எட்மண்ட்: பேரவைத் தலைவரவர்களே, அதனால் கூட்டுறவுத் துறைக்கு ஏராளமான இழப்பு ஏற்படுகிறது என்பதை மாண்புமிகு உறுப்பினரவர்கள் அறிவார்கள். என்றாலும் மாண்புமிகு உறுப்பினரின் யோசனையைக் கருத்திற் கொண்டு பரிசீலிக்கப்படும்.

திரு. சோ. அழகர்சாமி: பேரவைத் தலைவரவர்களே, 1972 ஆம் ஆண்டு நடந்த விவசாயிகள் போராட்டத்தையொட்டி அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே நடந்த ஒப்பந்தத்தின்படி, பலன் அளியாத கடன்களை, அதாவது விவசாயிகள் கடன் வாங்கி கிணறு வெட்டி பலன் அளிக்காமல் இருந்தால் அந்தக் கடன்களை ரத்து செய்வது சம்பந்தமாக ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கிறது என்பது அமைச்சரவர்களுக்குத் தெரியுமா? அதுமட்டுமல்லாமல், கூட்டுறவுத் துறையிலே தனியாக நிதி ஏற்படுத்தி அந்த நிதி இதற்குப் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது என்பதை அறிவார்களா? 2-11-1971-க்குப் பின்னால் கடன் வாங்கி பலன் அளிக்காவிட்டால் அது ஈடு செய்யப் படலாம் என்று இருப்பதை, அதற்கு முன்னாலே வாங்கியிருந்தாலும் அது பலன் கொடுக்காமல் இருந்தால் ஈடு செய்யலாம் என்று மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. க. உரா. எட்மண்ட்: பேரவைத் தலைவரவர்களே, மாண்புமிகு உறுப்பினர் கேட்ட தேதிக்கு முன்னால் தோண்டப்பட்ட 'ஃபெயில்ட் வெல்ஸ்'-க்கு தண்ணீர் இல்லாத கிணறுகளுக்கு வாங்கப்பட்ட கடன்களை ரத்து செய்வதா என்பதைப் பரிசீலித்து, அது தேவையில்லை என்று ஏற்கனவே முடிவெடுத்திருக்கிறது.

திரு. க. சுப்பு: பேரவைத் தலைவரவர்களே, 'ஃபெயில்ட் வெல்ஸ்'-க்கு வாங்கப்பட்ட கடன்களை ரத்து செய்ய வேண்டுமென்று, வங்கியின் விதிமுறைகளிலேயே அந்தக் கடன்களை

ரத்து செய்யலாம் என்று இருக்கிறது. அந்த விதிமுறைகளை இந்த அரசாங்கம் எப்பொழுது மாற்றியது என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. க. உரா. எட்மண்ட் : பேரவைத் தலைவரவர்களே, 1971 ஆம் ஆண்டுக்குப் பிறகு தோண்டப்பட்ட கிணறுகள், அவைகளிலே தண்ணீர் இல்லாமல் இருக்குமேயானால் அவைகளுக்கு ரத்து செய்ய அரசாங்கம் முடிவெடுத்து இருக்கிறது. 1971-க்கு முன்னலே தோண்டப்பட்ட கிணறுகளுக்கு, தண்ணீர் இல்லாமல் இருந்தால் அவைகளுக்குக் கடனை ரத்து செய்ய வேண்டியதில்லை என்று இந்த அரசு முடிவெடுக்கவில்லை, அந்த அரசு முடிவெடுத்தது.

திரு. வீ. சின்னையா : தலைவரவர்களே, நிலவள வங்கிகளில் வாங்கப்பட்ட கடன்களைக் கொண்டு வெட்டப்பட்ட கிணறு பாறையாகிவிட்டது. அப்படிப் பாறையாகி இருக்கின்ற காரணத்தினல் அதிகாரிகள் பார்வையிட்டு அந்தக் கடன்களை ரத்து செய்ய ஏற்பாடு செய்வார்களா என்று அறிய விரும்புகிறேன்.

(விடை இல்லை)

திரு. பெ. சு. திருவேங்கடம் : பேரவைத் தலைவரவர்களே, எத்தனை அடிகள் வரை தோண்டிய பிறகு தண்ணீர் இல்லை என்றால் 'ஃபெயில்ட் வெல்ஸ்' என்று நிர்ணயிக்கப்படுகிறது? சில கிணறுகளை ஓரளவு ஆழப்படுத்தியவுடன் தண்ணீர் இல்லை என்றாலும், மேலும் கொஞ்சம் ஆழப்படுத்தினல் தண்ணீர் கிடைக்கும் என்றாலும் அதற்கான நிதி வசதி இல்லாமல் விவசாயிகள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட கிணறுகளுக்கு அரசு மானியம் கொடுத்து விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் ஏற்பாடு செய்யுமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. க. உரா. எட்மண்ட் : பேரவைத் தலைவரவர்களே, கிணறுகள் தோண்டி அவைகளிலே தண்ணீர் வரவில்லை என்றால் மீண்டும் ஆழப்படுத்தினல் ஒருவேளை தண்ணீர் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா என்று ஆராய்ந்து பார்த்து தேவைப்பட்டால் அதற்கு வேண்டுமென்றால் இன்னும் கூடுதலான கடன் கொடுப்பதைப்பற்றி அரசு பரிசீலித்துக்கொண்டிருக்கிறது.

திரு. வே. இரா. ஜெயராமன் : தலைவரவர்களே, நிலத்தடி நீர் உள்ள பகுதிகளில் புதிதாகக் கடன் வழங்க 'ஸ்பேசிங் கிரைட்டீரியா'-வை அவர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு 'ஸ்பேசிங் கிரைட்டீரியா'வை ரிலாக்ஸ் செய்ய உத்தேசம் உண்டா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. க. உரா. எட்மண்ட் : பேரவைத் தலைவரவர்களே, அது நிலநீர் துறையின் சிபாரிசைப் பொறுத்தது.

வேதாரண்யம் காட்டில் மான் வேட்டை.

*510 வினா—திரு. மு. அம்பிகாபதி : மாண்புமிகு உணவு—கூட்டுறவுத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா :

(அ) வேதாரண்யம் காட்டுப்பகுதியில் மான் வேட்டையை கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதா ?

(ஆ) கடந்த ஆண்டுகளில் இது சம்பந்தமான வழக்குகள் எவையேனும் பதிவு ஆகியுள்ளதா ?

(இ) ஆம் எனில், அதன் விவரம் என்ன ?

மாண்புமிகு திரு. க. உரா. எட்மண்ட் : (அ) வேதாரண்யம் காட்டுப் பகுதிகளில் மான்களை வேட்டையாடுவதிலிருந்து காக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வனச் சரகரைத் தவிர, இரண்டு வனப் பணியாளர்களும், இரண்டு வனப் பாதுகாவலர்களும் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர்.

(ஆ) கடந்த ஆண்டுகளில் இரண்டு திருட்டு வேட்டை வழக்குகள் பதிவாகியுள்ளன.

(இ) 1974-75-ல் ஒரு வழக்கில் ஒரு மானை சுட்டதாக கண்டு பிடிக்கப்பட்டது. அந்த வழக்கில் ரூபாய் 1,200 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. 1975-76-ல் கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு வழக்கில் குற்றவாளியை நீதிமன்றம் விடுவித்தது.

திரு. மு. அம்பிகாபதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழகத்திலே இருக்கின்ற காடுகளில் வேதாரண்யம் காடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இராவணனை வீழ்த்தச் சென்ற